

TERMS OF SUBSCRIPTION

R. C.
In Advance per annum.....4-00
In Advance per 6 months.....2-00
In arrears per annum.....6-00
In arrears per 6 months.....3-00
Postage extra, R. 1 for
Ceylon Rs. 1 for India
and Rs. 5, Europe.

CHARGES FOR
ADVERTISEMENTS.

Under 12 lines...per line..... 16
Above 12 lines...per line..... 10
One fourth of a column.....3-00
Half a column.....5-00
Three fourths of a column.....7-00
One column.....9-00

The Jaffna Catholic Guardian.

கத்தோலிக்குப் பாதுகாவலன்.

PUBLISHED EVERY SATURDAY.

"Ipsi Dominus custodierit civitatem frustra vigilat qui eam."

"இவ்வாறு காவலன் இருக்கின்மேல் நகரத்தைக் காக்கும்வாறு காலம் வீணாகும்."

கையொப்பவிகிதம் . ரூ. ௪
 இம் க-க்கு முற்பணம்.....4-00
 சு-மாசத்துக்கு முற்பணம்...2-00
 இ-ம். க-க்கு பிற்பணம்.....6-00
 சு-மாசத்துக்குப் பிற்பணம்...3-00
 தபால்சிலவ } இலங்கைக்கு..1-00
 } இந்தியாவுக்கு..1-00
 விளம்பர விகிதம்
 12 வரிக்குள் வரி-க-க்கு..... 16
 12-க்குமேற்படில் வரி க-க்கு 10
 கரல் கொலத்துக்கு (28 வரி.) 300
 அரைக்கொலத்துக்கு..... 5-00
 முக்காரக் கொலத்துக்கு..... 7-00
 ஒருசலத்துக்கு..... 9-00

VOL. XVIII.

JAFFNA, SATURDAY JUNE 10TH 1893

NO 21

NOTICE

MADHU CHURCH.

The festivals at this Church will begin as usual on the 1st Sunday of May and close on October 1st. with the feast of Our Lady of the Holy Rosary.

Weather permitting and the concourse of pilgrims being sufficiently large, there will be every Sunday after Mass procession with the Statue of Our Lady round the Church.

Persons wishing to take part in the "Novenas" will kindly communicate with the undersigned.

C. MASSIET O.M.I.
Administrator of Madhu
Vavuniya.

SALE OF COCOANUT ESTATE.

Notice is hereby given that the Executors of the Last Will and Testament of the late Tillaiampalam Coomarasamy of Colomboturai will on the 14th day of June 1893 at 3 o'clock P. M. cause to be sold on the spot by Public Auction all that well-known Cocoanut Estate, situate at Kerpaly in Kachchay, called "Vempiray and Kallumithay", in extent 12 acres and 23 perches, the property of the said late Coomarasamy.

Jaffna
1st June 1893.
Casippillai & Cathiravelu
Proctors for Executors.

NOTICE.

Copies of the Litany of the Blessed Virgin in Tamil, called *Keerthanappirathanai* may be had at St. Joseph's Catholic Press, Jaffna.

A dozen copies—24 cents.
Postage—2 cents.

CEYLON SAVINGS BANK.

(Established 1832.)

President.—The Hon'ble the Colonial Secretary, *Ex Officio*.

Remittances

CAN be made through every Kacheri, or by Cheques, Drafts, Inland Money Orders and Postal Orders payable in Colombo to order of the Secretary. Attention of Depositors is particularly invited to Rule No 3 regarding attestations of Signatures on withdrawals.

Letters addressed "On H. M. S."

To the SECRETARY, CEYLON SAVINGS BANK will pass free of postage.

Deposits and withdrawals

may be made between the hours of 11 and 2, Saturdays, Sundays, and Holidays excepted.

(Signed) W. J. GORMAN,
Secretary, C. S. Bank

CHURCH NOTICE.

HOURS OF DIVINE SERVICE.

Sunday 11th June 1893.
AT THE CATHEDRAL.

Mass	5. 15 A. M.
"	6. 30 A. M.
"	8. 30 A. M.
Benediction	5. 15 P. M.

At St. James's.

Mass	5. 15 A. M.
Benediction	5. 30 P. M.

Telegraphic Summary

British East Africa Company.
London, May 30th. At a meeting of the British East Africa Company held yesterday the Chairman said the retention of the British

sphere of influence was regarded generally as a foregone conclusion, and that Government would probably agree to transfer the Company's territory to the Zanzibar protectorate.

British Trade with Siam.

London, May 30th. The *Times* in a special article insists on the importance of British trade with Siam, and the interest of Great Britain in Siamese independence.

Indian Military Contribution.

London, May 30th. The *Times*, in another article warmly endorses the proposals made by successive Viceroy and Secretaries of State, and by Mr. Northbrook in a recent speech in the House of Lords, that an undue share of military charges is imposed upon India, and concludes by stating that the present system is indefensible.

The Royal Marriage.

London, June 1st. It is officially announced that the marriage between the Duke of York and Princess Victoria May of Teck will be solemnized at St. James' Palace on July 6th.

France and Siam.

London, April 1st. Lord Rosebery has notified to Siam that Britain will not interfere in the dispute between France and Siam.

The Uganda protectorate.

London, April 1st. Sir Gerald Portal's action at Uganda is regarded as a virtual assumption of the protectorate by the British Government.

The Home Rule Bill.

London, June 2nd. There are ninety amendments to clause 3 of the Home Rule Bill, and the *Times* are urging that special measures should be taken to curtail the debate. Mr. Gladstone has agreed to insert words to prevent the Irish Parliament re-creating the Irish constabulary and converting it into a virtual military force.

Indian C. S. Examinations.

London, May 3rd. In the Commons last night the motion of Mr. Paul to hold the Indian Civil Service Examinations simultaneously in England and India was carried by eighty-four against seventy-six votes. Government opposed the motion.

The Chicago assessors.

London, May 3rd. The awards question at the Chicago Exhibition has been arranged by the management agreeing to appoint assessors to assist the judge.

The Queen's Birthday dinner.

London, June 4th. The Maharajahs of Bhowanger and Koperthala and the Thakore of Gondal attended Lord Kimberley's dinner last night given in honor of the Queen's Birthday.

The peace of Europe.

Vienna, June 3rd. Count Karolyi, in his address to the Hungarian Delegations, dwelt upon the growing friendly relations with Russia, which he regarded as an augury of the cessation of the European military tension.

The French in Siam.

London, June 5th. According to news received in Paris the Siamese, at the summons of the French, have evacuated Comon, the most important Siamese post in Northern Annam. Stungtreng and Khong have been strongly garrisoned.

Local &c

The feast of the Sacred Heart of Jesus

This year being the 25th anniversary of the establishment in Jaffna of a branch of the Arch-confraternity of the Sacred Heart in Rome, the Feast of the Sacred Heart was celebrated with more than the usual splendour and solemnity. The decorations within the Cathedral and at its northern approaches were very beautiful, being so well designed and fitted up as to rank among the best ever witnessed in Jaffna. The cloth-work with drawings of turrets, facing the whole northern Verandah and the innumerable little flags suspended in the air in the open space in front, had a most pleasing effect on the spectator, as he passed into the church premises through the main entrance. There was indeed a solemn magnificence in the whole scene presented yesterday at the Cathedral, disposing every one to devotion. Great credit is due to the active members of the Confraternity for the exemplary interest and zeal displayed by them in the work of decoration which was quite worthy of the occasion.

The solemn Services held yesterday morning and evening were numerously attended. High Mass was sung by the Very Revd. FATHER MAUROIT at 6.30 A. M. The total number of Communions was about 400. After Mass the Blessed Sacrament was exposed for the adoration of the Faithful, of whom groups might be seen going to the Cathedral through-

out the day to make Acts of Love and Reparation to the Sacred Heart.

The evening Service commenced at about 5, when Vespers were sung, the music being very enlivening. Benediction of the Blessed Sacrament was then given; after which there was the solemn procession in honour of the 25th Anniversary of the establishment of the Jaffna Branch of the Confraternity. The procession was composed of the pupils and members of the various schools and Societies with their banners and badges, and the College Band. The Statue of the Sacred Heart was carried round the Cathedral grounds, followed by the Revd. Fathers and the Faithful. On the procession returning to the Church, the Very Revd. Fr. St. Geneys preached a very touching and impressive sermon. The whole congregation present then joined devoutly in the Solemn Act of consecration to the Sacred Heart of Jesus, read aloud in Tamil.—*Cor.*

Personal. The Government Agent Mr. Twynam who went to Thondi to examine, it is said, the light-house there, returned on Monday last.

Mr. Twynam in his recent visit to Tondi also went to Adirampattam with the object, it is stated, of ascertaining the feasibility of establishing postal communication between it and Kayts.

Mr. Charles Morrison, the local Agent of the now defunct New O.B.C. left this for Colombo by the *Lady Gordon* which called at Kangesanturai on Tuesday last. He had resided in Jaffna off and on, for many years and had identified himself with many a movement, having for its object the material advancement of the Province. His departure is much regretted by the people. Probably Mr. Morrison leaves Jaffna for good.

Mr. Walker, the Assistant Conservator of Forests, is at Elephant Pass, inspecting the felling and removal of timber.

Mr. Conolly whose arrival in Colombo has already been announced will probably assume duties as District Judge on Monday next. There is no truth, in the rumour circulated by the Kandy correspondent of the *Independent*, that the exigencies of the service requiring the retention of Mr. Conolly in the South, Mr. Tampoo will have to hold his present appointment of District Judge of Jaffna for about six months. The heart-burning among the members of the higher branch of the legal profession in Jaffna will soon cease. I may mention that although all the Jaffna Advocates had come to the determination not to appear before Mr. Tampoo during such time as he acts as District Judge, yet Mr. Kanagasabai appeared before him the other day in a Court of Requests case, perhaps in a laudable spirit of mutual conciliation and good will.—*Cor.*

Postal fraud.—A daring fraud was committed between this and Chavagacherry on Wednesday last. A sum of 650 Rupees was forwarded in a registered packet by the Post Master of Jaffna to the Post Master of Chavagacherry for the payments of Money Orders there. The Chavagacherry Post Master is reported to have stated that when he opened the parcel, the money was found to be missing. He came down to Jaffna at once and reported the matter to the Government Agent who forthwith held a strict investigation both at the Jaffna and Jaffna Kachcherri Post Offices. How the money disappeared remains a mystery. It must have been abstracted at the Jaffna or Jaffna Kachcherri or Chavagacherry Post Offices or in its transit between these stations. It is objectionable, as giving rise to temptation, to allow the Mails after they are closed, to lie for some eight or nine hours in the night, before they are despatched by coach.—*Cor.*

The *Lady Gordon* which calls at Kangesanturai to-day (Friday) is expected to bring Mr. Conolly the District Judge of Jaffna. Mr. Vane the Assistant Post Master General is also reported to be coming by her, probably to make inquiries into the recent fraud in the local Post Office.

The B. I. Steamer *Aska* called at Kangesanturai on Thursday last and took a lot of pilgrims to Sithumparem.—*Cor. 9th June.*

A Postal rumour. It is reported that the Post Office authorities have asked Mr.

Manuelpillai to let his new upstairs building on a monthly rental of Rs. 100, for the use of the local post & telegraph offices. Mr. Manuelpillai having declined, the Post Master intends to take on rent the property of the late Mr. Toussaint situated at the Main Street and now owned by right of purchase by Mr. Mootatamy of Vannarponne. The object of the Postal authorities in taking the new premises is to provide sufficient room for the residence of all the officers connected with the post & telegraph offices, the present office not being sufficiently commodious.—*Cor.*

A Monograph on Jaffna. Your readers are aware that the late W. J. S. Boake of the Civil Service a son of the late Revd. Barcroft Boake, Principal of the Colombo Academy was the author of an interesting Monograph on Mannar. A Monograph on Mullaitivu by Mr. J. P. Lewis of the Civil Service is nearly ready for publication. I hear that Mr. Twynam has been asked to prepare a Monograph on Jaffna and that he is now collecting materials for the work. Mr. Twynam's long and intimate acquaintance with the Province of which he has charge, will doubtless stand him in good stead in compiling a most instructive and interesting account of the Jaffna peninsula including its history, curiosities, etc.—*Cor.*

Financial Weddings recur in Jaffna with such unpleasant frequency as to be regarded as a nuisance. In no part of the Island do they occur so often as in Jaffna. The Maniagar of Jaffna, I hear, has issued invitations for a financial wedding, if I remember right, the late Mr. Dyke prohibited the celebration by headmen of financial weddings; but I suppose his circular is forgotten and is now a dead letter.—*Cor.*

The Sinhalese Knight. Among the Queen's Birth-day honours wired by Reuter is the knighthood of a prominent Ceylonese gentleman, Mr. Henry Dias, retired Junior Puisne Justice of the Supreme Court. He was called to the Bar in 1848. He is an M. A., L. L. B. of Cantab and acted for some years as a Member of the Legislative Council. He is, we believe, the first among Sinhalese gentlemen to receive the honour of knighthood.

Mr. F. J. Waring, the Chief Resident Railway Engineer of the Island has also received a Birthday honour, being made a C. M. G. in recognition of his services in the cause of railway extension.

The Revd. Father E. Sergent writes from Paris, May 12 that the General Chapter of the Oblate Fathers had opened on the previous day, when the Very Rev. Father L. Soullier was elected Superior-General to the great satisfaction and joy of all. Amongst the 34 members of the Chapter were one Archbishop, namely His Grace of Colombo, and six Bishops viz. their Lordships Bishop Grandin, Durieu, Gaughren, Pascal, Jolivet and Balain. Archbishop Melizan was in a fair state of health, although he had not quite got rid of the pain in his leg contracted through his last tour in the Vanu. Fathers Lytton and Hunt were leaving Paris for London. In a tour through Holland and Belgium, Father Sergent had had much pleasure in meeting as many as 210 novices and juniors O. M. I. in Holland and 170 Scholastic Brothers in the new Oblate House at Liege.—*C. C. Messenger 2nd. June.*

Cattle for the Government Dairy consisting of twenty-three cows and one bull were landed from the B. I. Steamer *Madura* which arrived here last Tuesday night from Bombay. The cattle were taken to the Dairy buildings at the Agricultural School grounds.—*Ibid*

The New O.B. dividends paid up to date amount to 6s. in the pound. It is not known when the next dividend will be paid.

It is rumoured or reported that Mr. J. H. Templer has been offered and has accepted the Post of Solicitor-General of the Straits Settlements.

Mr. Sunnatamy Chelliah Pillai B.A. B.L. of the Madras University and a brother of Dr. Rockwood has been allowed to present himself for the examination for Advocates to be held in August next.

கோயில் தீனம்.
கஅகூ-ம்(வந) ஆனிமீ கக-நவ-
ஞாயிற்றுக்கிழமை

ஆசனக்கோயிலில்	ருவ மணிக்கு
கூ-ம் பூசை	சுஇ
உ-ம் "	அஇ
கூ-ம் "	ருவ
ஆசிவாதம்	ருவ
சந்தியோமைமேயர்கோயில்	ருவ
பூசை	ருவ
ஆசிவாதம்	ருஇ

விளம்பரம்.
தேவமாதாவின் கீர்த்தனை பிரார்த்தனை (சிறுப்பிரார்த்தனை) சூசை மரமுனிவரச்சிபந்திரசாலியிலே பெற்றுக்கொள்ளலாம். ஒருடசின்னிலே சதம் உச- இவ்வளவுக்குள் தபாற் செல்லு சதம் உ.

மருதமடுத்திருப்பதி.
இத்திருப்பதித் திருவிழாவானது வழக்கம் போல வைகாசி மாதத்திலே வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை யாரம்பமாகி ஐப்பசி மீ ச-நவ வரும் செபமாதமாதாவின் திருவிழாவிலே முடிபாகும்.

காலம் வசதியானால் போதிய தொகையான யாத்திரிகள் கூடியிருந்தால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கால திவ்விய பூசையின் பின் செபமாதமாதாவின் திருச்சுருபம் வீதி கொண்டு சுற்றப்படும்.

திருவிழாக்களிலே பங்குபற்ற விரும்புபவர்களுக்குத் திருப்பதித் தலைவராகிய நம்மிடம் பேசி பொதுக்கு செய்துகொள்ளவேண்டியது.

C. Massiet O. M. I.
திருப்பதித் தலைவர்.

நோத்திசு பண்ணுதல், அச்சடித்தல், அல் பண்ணுதல், புல்தகம் கட்டெல், எழுத்தவார்த்தல், புல்தகங்கள் படங்களை எழுத்துகள் விற்றல் முதலியவைகளும், சகலமொனியோடர்களும், செக்குகள், போன்றவோடர்களும் இன்னும் யிப்போட்டவைகளும் இந்தப்புதிபத்திரத்தின் மனேசருக்கு அனுப்பவேண்டியது.

காலவனில் அச்சடிக்கப்படும் காத்திரங்கையே பத்திராதிபருக்கு விவசாயமிட்டனுப்பவேண்டியது.

மனேசருடனும் அல்லது பத்திராதிபருடனும் தம்காரியங்களைப்பேசுவோர் தங்கள் பேரையும் விவசாயத்தையும் விளங்கவெழுதும்படி விசேஷமாகக் கேட்கப்படுகின்றது.

யாழ்ப்பாணக் கத்தோலிக்குப் பாதுகாவலன்

கஅகூ-ம்(வந) ஆனிமீ கக-நவ-
இலங்கையை இந்திய அரசோடுசேர்த்தல்.

இலங்கையை இந்திய அரசுடனே சேர்த்துவிட வேண்டுமென்று மூலச்சேர்வார் முதலிய சிலபத்திரிகைகள் பேசுகின்றன. அப்படிச் செய்யப்படுதென்று வேறுசில பத்திரிகைகள் கூறுகின்றன.

இந்தியவரசோடே சேர்க்கவேண்டுமென்று கருத்துக்கொண்டிருக்கான நியாயம் பணலாபமொன்றே யன்றி வேறில்லை.

இலங்கை வேறான ஒரு இராச்சியமாய் ஆளப்பட்டு வருகிறதிலே வேறாக இராணுவச் செலவு கொடுக்கவேண்டுமென்று கேட்டு ஆர்வீதத்தை முறைக்கு முறை யெற்றிக்கொண்டு வருகிறார்கள். இந்தியாவுடன் சேர்க்கப்படுமானால் இவ்வளவு தொகையான இராணுவச்செலவு வரமாட்டாது. எல்லாருக்கு மொத்தபடிக்கான சிறுவீதம்வரும்.

இலங்கை வேறாசாயிருப்பதினாலே அதற்கு ஒரு தேசாதிபதி அவருக்குப் பெரிய சம்பளம் அத்தோடு பெருந்த சம்பழமுள்ள அணையாட்களெல்லாம் வைக்கப்படுகிறார்கள்

இந்தியாவுடன் சேர்க்கப்படுமானால் சிறுதொகைச் சம்பழமுள்ள சிலரை மாதிரி வைத்து அரசை நடத்திக்கொள்ளலாம்.

இலங்கை யெத்தனையோமாகானவர்களைப் பிரிக்கப்பட்டு பெரியசம்பழமுள்ள ஏசண்டர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியவரசுடன் சேர்த்தால் இத்தொகை வரமாட்டாது. கிளவெத்தியோகஸ்தர் பெருந்து இதற்கெனக்காத்திருந்து இலங்கைக்குப் பெருப்பாரமாகிறார்கள். இந்தியாவுடன் சேர்க்கப்பட்டால் இலங்கையை யிவர்கள் நாட மாட்டார்கள்.

இவ்வாறு பலவற்றையுஞ் சொல்லுகின்றார்கள். என்னசொன்னாலும் பணலாபமே பெருமாதாயுமெனக் கொண்டு பேசுவதாயிருக்கின்றது. ஆனால் அங்கள் சொல்லுகிறபடி இலங்கை யிர்தியாவோடே சேர்க்கப்பட்டால் இலங்கைக்கு இவ்வளவு செலவிற்குக்கமட்டாதென்பதும் பணலாபமுண்டென்பதும் நிச்சயமேயாம். நாம்தில் பணலாபமொன்றை மாதிரிப் பார்க்கப்படுதாது. பணத்துக்குமுள்ளார் அரசின் விசேஷத்தை யறியவேண்டியது. இந்திய அரசினும் பார்க்க இலங்கையரசு எவ்வளவோ விசேஷமுடைய தென்பதை மறுப்பாயாவார்? இந்தியாவை நடத்தப்படுகின்ற நீதிக்கும் இலங்கையிலே நடத்தப்படுகின்ற நீதிக்கும் எவ்வளவோ வித்தியாசமுண்டு. பொதுவிலே சொல்லுகின்ற இலங்கையார் ஆசிரிவாதமான அரசிலே ஆரோக்கியமாகவாழுகின்றார்களென்று சொல்லலாம். காரியாதிகளை யெல்லா முள்ளிட்டும் பாத்தலான்றோ விளங்கும். இலங்கைக்கு நீதிப்பாராணமட்டிலும் தேசாதிபதியும் இராணியார் தாமுஞ் சம்பமாயிருக்கிறார்கள்.

இந்தியாவிலே மனேசருடைய நிலைபாடுதற்கும் சாதிக்குமென்ற நீதிக்கின்றது. இலங்கையிலே எல்லாவகை நிலைபாடுதற்கும் சாதிப்பாராணமும் நீதி ஒன்றே. இந்தியாவிலே வெள்ளைமனேசரான ஐரோப்பியருக்கு வேறு நீதி. ஏசமானுக்கும் ஊழியகாரனுக்குமிடையே யுள்ள தாரதம் மியமளவு இவ்விர சாதிக்குமிடையே இந்தியாவிலே இலங்கையிலே ஐரோப்பியர் சுதேசிகளென்ற பேதமில்லை. எல்லாருக்கு மொருநீதிதான். இவையேயெழுதக் கலைபோஷிசேவன்களில்லக்கையி லிருக்கின்றன. இவையனை யெல்லாம் பணத்துக்காகப்படுவாய் பண்ணுதுவிடலாமா?

மேலும், இலங்கையானது இவ்வளவு உயர்வு விசேஷமும் பெருவந்த நியாயமென்ன? அதுவேறான அரசாயிருந்தமையிலேதான். தேசாதிபதிகளையனுப்பப்படுவாருக்கு இலங்கையே மத்தியதானமாக அவர்களுடைய முயற்சியும் கருத்துஞ்செல்லுதற்கு வேறிடங்களின்ற யிதிவேலே சென்று கொண்டிருக்கின்றன. இது இலங்கையி னாய்வுக்குவிசேஷகாரணமாகின்றது. பொதுவாக எவ்விஷயத்திலே பாத்தலும் தேசமே விஸ்தாரமான அளவுக்கு அதன்மேலே செல்லுகின்ற முயற்சியுவிஸ்தாரித்துப் பெரிதாகி அவ்வளவிடங்களுக்குச் சிறிதாகின்றது. பத்துப் பரப்புக்களையிலே செல்லும் முயற்சியையும் பிரயாசத்தையும் பாராமிப்பையும் ஆரியம் பரப்பிலே செறியவிட்டதுபோலாம்.

எளிப்பமையிலும் தனிப்பமைந்து என்றவாய் பெருந்தேச அரசுடன் சேர்வதிலும் பார்க்க தனியரசிலிருப்பது மகாசவுக்கியமென்பதை சுதேசிகள் நன்றயக் கண்டறிந்துணர்வார்கள்.

வேதபுத்தகம்.

புரோட்டெஸ்தாந்தர் வேதபுத்தகங்களை யசசிட்டு உட்கமெங்கும் பரப்பி அதனலே கிறிஸ்து சபுத்தைப் பரப்பி பிறமதபத்தாரை மனந்திருப்ப வாய்தக் வழியென்றுமுயன்று செய்து வருகின்றார்கள். அக்காலத்திலே அப்போஸ்தலர்களும் வேதபுத்தகத்தின் மூலமாக உலகத்தின் காத்தனை மனந்திருப்ப முயற்சிகள்? திவ்விய கத்தர் கற்பித்தபடி சனங்களுக்குப் போதனைபண்ணியே கிறிஸ்துவேதத்தைப் பரப்பி மனந்திருப்பி வந்தார்கள். கண்டபடி உலகமெல்லா மெறிந்து திரிந்து அவர்களிடத்திலே வேதபுத்தகங்களைக் கொண்டு வந்தபுத்தகங்களைப் புரோட்டெஸ்தாந்தர் பரப்பி விட்டு அதனலே நயம் வருகுதென்று காத்து ஒரு மூலையிலே குந்தியிருந்திருக்க மாட்டார்கள்.

புரோட்டெஸ்தாந்தர் வெகு பெரு தொகையான பணத்தை வேதபுத்தகம் மச்சிட்டுப் பரப்புவதிலே செலவிட்டுக் கொண்டு வருகிறார்கள். பிறிதொன்று அந்நிய வேதபுத்தக சபையென்றொரு சபைப் புரோட்டெஸ்தாந்தருள்ளே யுண்டு. அந்தச் சபைக்கு வருஷவருமபடி 2,25,000 ரூபாய் வுண்டு. இச்சபையின் கிழைச்சபையாக ஆறாயிரஞ் சபைகளும் இச்சபையார் ஒருவருக்குத்திலே 100 ரூபாய்களிலே 100 லட்சம் வேதபுத்தகப் பிரதிகளச்சிட்டு வருகிறார்கள். இதுவன்றி அமரிக்கனலே வேதபுத்தக சபையென வேறொரு சபையுண்டு. அதற்கு ஏழாயிரக் கிழைச் சபைகளிருக்கின்றன. அதற்கு வருஷத்திலே 10,25,000 இமையர் சால் வருமபடி யுண்டு. இச்சபையார் வருஷத்திலே 100 லட்சம் வேதபுத்தகப் பிரதிகளச்சிட்டுப் பரப்புவார்கள். இச்சபை தொடங்கிய காலந்தொட்டு இதுவரையிலே 100 லட்சம் வேதபுத்தகப் பிரதிகளச்சிட்டுப் பரப்பப்பட்டுள்ளன. மொத்தமாக இந்தச் சபைகளாலெல்லாம் 100 லட்சம் பிரதிகளச்சிட்டுப் பரப்பப்பட்டதெனக் கணக்கு வைக்கலாம்.

இவையன்றி ஐரோப்பியலும், அமெரிக்காவிலும் எடி புரோட்டெஸ்தாந்தர் மிஷனரிச் சபைகளும் இவையளவிலே 10,25,000 இமையர்களிலே 10,25,000 இமையர்களிலே வருஷவரும்படியானது 2,25,000 ரூபாய் வுண்டு.

மேலும் வேத சிறுபுத்தக சங்கத்தாருமுண்டு. அவர்களுக்குள்ள வருஷவரும்படியானது 2,00,000 ரூபாய் வுண்டு. இவர்க ளிதுவரையிலே யச்சிட்டு வெளிப்படுத்திய சிறுபுத்தகங்கள் 2,25,000 ரூபாய்க்கு அன்றியும் அமரிக்க சிறுபுத்தக சங்கத்தார் அச்சிட்டுப் பரப்பிய தொகை 100 லட்சம்.

இவ்வளவு பெருந்தொகைப்பட்டதாய் உட்கணக்கான பவுண்டியும் கோடிக்கணக்கான புத்தகங்களையும் புரோட்டெஸ்தாந்தர் வருஷந்தோடும் வீணையெறிந்து விடுகிறார்கள். அவர்கள் செவ்வீடும பணத்திலாவது அச்சிட்டுப் பரப்பும் வேதபுத்தகத்தாலாவது ஒருபடிமும் வந்ததுமில்லை இனி வரப்போவதுமில்லை. கடுதாசி செய்வோர் விற்றோர் அச்சுக்கூடம் வைத்திருப்போர் புத்தகங்களைப்பரப்புவோர் இவர்களுக்குப் பிழைப்பாவதுதான் கைமேலே கண்டலாம். இதுவன்றி அவர்களுடைய மத்திருத்த இந்நவழியாவது வந்ததுமில்லை. இனிவரப்போவதுமில்லை.

வேதபுத்தகத்தைப் புரோட்டெஸ்தாந்தர் அச்சிட்டு எல்லார்களையிலும் கொடுத்து வாசித்துணருமபடி புத்தியவுவதினலேதான் இத்தேசங்களிலே கிறிஸ்துவேதத்துக்கு இடையூறு செய்ய முயலுகிறார்கள். குருஷன்றி யெதையாவது படித்தறியலாமா? வேதபுத்தகத்தைக் கண்டவரெவரும் வாசித்து தமமுடைய போக்குக்கும், மனநிலைக்கும், அறிவுக்கு மேற்றவாய் பொருள்பண்ணி விளங்கி கிறிஸ்துவேதத்தின் உண்மைப் பொருளை விளங்காது விபரித்தும் அறியாமையுமென விளக்கக் கொண்டு மோசம் போகின்றார்கள்.

அவ்வாறுவர்கள் மோசம் போவது அதிசயமல்ல. அதன் குற்றமவர்களிலல்ல அவர்களுக்கு வழிகாட்டிக் கொடுத்தவர்களுடைய சிரமமேலேயே தரும். இதனலே புரோட்டெஸ்தாந்தர் வேதபுத்தகங்களை யாசிட்டுப் பரப்புவது ஆன்ம லாபவழிதேட வல்ல ஆன்மமோசபழி தேடுதற்கேயென விளங்க வேண்டியது.

The sins of the drunkard. குடிவெறியின் பாவங்கள். — கென்றி என்னும் சருதினலே குடிவெறியாலே மனுவா கட்டிக்கொள்ளுகின்ற பாவங்களைமுழுதாய்தனை ஒவ்வோர் வருடங்களிலேயும் தம்குளங்கிய ஒவ்வோர் கோயில்களிலேயும் தபசுகாலத்தின் தொடக்கத்திலே சவரு மறியும்படி விளம்பரஞ்செய்வதற்கு வருவார். குடிவெறியின் தீமையை அடிக்கடி பலருக்கும் ஞாபகப்படுத்தி வருவது நன்றேயாம். ஆதலால் அக்கருதினல்கொல்லுவதை யிதழியில் தருகின்றோம்.

க—தன்னுடைய அறிவழிய வேண்டுமென்று குடிப்படுவனவனே அவன் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

உ—தன்னுடைய அனுபவத்திலே இவ்வளவு குடித்தால் அறிவழிய வெறவருமென்பதை நன்றாயறிந்த ஒருவன் மறுபடியும் அவ்வளவு மதபானத்தைக் குடிப்பானால் அவன் சவானபாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

ந—தனக்கு அறிவழிய வெறவருமென்பதை ஒருவன் எவ்வெ நன்றாயறிந்து கொண்டு நின்றும் நெடுக்குடித்தக்கொண்டிருவானால் அவன் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

ச—குடிவெறியினாலே தான் தேவதூஷணம் செய்வதாய், தகாதவார்த்தைச் செய்வதாய், பிறரோடே அடிபிடி கம்பிடிப்பவையையும் நன்றாய்த் தன்னுடைய அனுபவத்திலே அறிந்திருக்கிற ஒருவன் வெறிதொள்ளக் குடிக்கும்போது அந்த ஒரு சவான பாவமாதிரிமன்றி அதனலே கட்டிக்கொள்ளுகின்ற மன்றைய அப்ப அல்லது சவான பாவங்களுக்கு முள்ளுகின்றான்.

ரு—கூட்டாளியிருக்கடி சாராயம் கண்டு விற்கு மிடங்களுக்குச் செல்வதினலே தான் வெறியாகக் குடிக்கவேண்டியவருகின்றதென்பதைத் தன் அனுபவத்திலே அறிந்த ஒருவன் அக்கூட்டாளியாரையும் அந்த இடங்களையும் தவிர்த்து நடவாவிட சவானபாவத்துக் குள்ளுகிறான்.

க—பாவச்சுத்தீர்த்தனத்துக்குப் போகிறவன் மிகுந்த பச்சாத்தாபமுடையவனாய் மேலே குறிக்கப்பட்டவைகளை விடக்கிடப்பென்னென்ற தீர்க்க பிரதிகளை பண்ணாவிடல் அவனுக்கு மன்னிப்புக் கிடைக்க மாட்டாது. குருவானவன் மன்னிப்புக் கொடுப்பினும் அது சவலமாகாது. அது தேவானுசார பாவச்சுத்தீர்த்தனமாகும்.

எ—குடியைத் திருத்தி நடப்பதற்குப் பிரயாசப்பாடாவன் குடிவெறியைப் பாவத்தோடு மேலுமொரு சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான். அன்றியும், அவன் எப்போதும் பாவத்திலே நீலக்கிழவனுகின்றான்.

அ—வெறியாவான் என்பதை நன்றாயறிந்தகொண்டுமே அதிகமாகக் குடிக்கக் கொடுப்பவனும் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

க—வெறியாவான் என்பதை அனுபவத்திலே அறிந்தும் சாராயம் கண்டு முதலிய மதுபானக் கடைக்காரனாகும்படி தபானம்வந்தபின்னாலேதான் சவானபாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான். ஏனெனில், அவன் வெறியினால் கட்டிக்கொள்ளுகின்ற பாவங்களுக்கு இவன் தண்ச்செய்கின்றான்.

க—ஒருவன் வெறியாகக் குடியாதும்படாகக் குடித்தவருகிறவனோடும் அவன் தன் குடிக்குப் பணச்செலவிலே தினலே அவன் குடிப்பதற்கு அன்னபானுகளில் தட்டுக்கேடு வருமானால் அவன் சவானபாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான். வெறியாக அதிகக் குடியாதுகிறுக்க குடித்தவருகிறவனோடும் தாண்டுகூடான அந்தக்குடியினாலே யிறுக்கவையிலாவது தனவானால் அதனலும் அவன் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

பொதுவார்த்தமானம்

Weather. காலநிலை—சுளிமழையும் சுளிச்சாற்றும் இடையிடையே வீசியது. மப்பும்பாரமாயிருக்கின்றது.

Corpus Christi—தேவநர்கருணை திருநாள்—சென்ற ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம் ஆசனக்கோயிலிலே தேவநர்கருணை திருநாள் கொண்டாடப்பட்டது. யேசுநாதசுவாமி வீதிவல்லம்வர விருந்தால் பத்

அவ்வாறுவர்கள் மோசம் போவது அதிசயமல்ல. அதன் குற்றமவர்களிலல்ல அவர்களுக்கு வழிகாட்டிக் கொடுத்தவர்களுடைய சிரமமேலேயே தரும். இதனலே புரோட்டெஸ்தாந்தர் வேதபுத்தகங்களை யாசிட்டுப் பரப்புவது ஆன்ம லாபவழிதேட வல்ல ஆன்மமோசபழி தேடுதற்கேயென விளங்க வேண்டியது.

The sins of the drunkard. குடிவெறியின் பாவங்கள். — கென்றி என்னும் சருதினலே குடிவெறியாலே மனுவா கட்டிக்கொள்ளுகின்ற பாவங்களைமுழுதாய்தனை ஒவ்வோர் வருடங்களிலேயும் தம்குளங்கிய ஒவ்வோர் கோயில்களிலேயும் தபசுகாலத்தின் தொடக்கத்திலே சவரு மறியும்படி விளம்பரஞ்செய்வதற்கு வருவார். குடிவெறியின் தீமையை அடிக்கடி பலருக்கும் ஞாபகப்படுத்தி வருவது நன்றேயாம். ஆதலால் அக்கருதினல்கொல்லுவதை யிதழியில் தருகின்றோம்.

க—தன்னுடைய அறிவழிய வேண்டுமென்று குடிப்படுவனவனே அவன் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

உ—தன்னுடைய அனுபவத்திலே இவ்வளவு குடித்தால் அறிவழிய வெறவருமென்பதை நன்றாயறிந்த ஒருவன் மறுபடியும் அவ்வளவு மதபானத்தைக் குடிப்பானால் அவன் சவானபாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

ந—தனக்கு அறிவழிய வெறவருமென்பதை ஒருவன் எவ்வெ நன்றாயறிந்து கொண்டு நின்றும் நெடுக்குடித்தக்கொண்டிருவானால் அவன் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

ச—குடிவெறியினாலே தான் தேவதூஷணம் செய்வதாய், தகாதவார்த்தைச் செய்வதாய், பிறரோடே அடிபிடி கம்பிடிப்பவையையும் நன்றாய்த் தன்னுடைய அனுபவத்திலே அறிந்திருக்கிற ஒருவன் வெறிதொள்ளக் குடிக்கும்போது அந்த ஒரு சவான பாவமாதிரிமன்றி அதனலே கட்டிக்கொள்ளுகின்ற மன்றைய அப்ப அல்லது சவான பாவங்களுக்கு முள்ளுகின்றான்.

ரு—கூட்டாளியிருக்கடி சாராயம் கண்டு விற்கு மிடங்களுக்குச் செல்வதினலே தான் வெறியாகக் குடிக்கவேண்டியவருகின்றதென்பதைத் தன் அனுபவத்திலே அறிந்த ஒருவன் அக்கூட்டாளியாரையும் அந்த இடங்களையும் தவிர்த்து நடவாவிட சவானபாவத்துக் குள்ளுகிறான்.

க—பாவச்சுத்தீர்த்தனத்துக்குப் போகிறவன் மிகுந்த பச்சாத்தாபமுடையவனாய் மேலே குறிக்கப்பட்டவைகளை விடக்கிடப்பென்னென்ற தீர்க்க பிரதிகளை பண்ணாவிடல் அவனுக்கு மன்னிப்புக் கிடைக்க மாட்டாது. குருவானவன் மன்னிப்புக் கொடுப்பினும் அது சவலமாகாது. அது தேவானுசார பாவச்சுத்தீர்த்தனமாகும்.

எ—குடியைத் திருத்தி நடப்பதற்குப் பிரயாசப்பாடாவன் குடிவெறியைப் பாவத்தோடு மேலுமொரு சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான். அன்றியும், அவன் எப்போதும் பாவத்திலே நீலக்கிழவனுகின்றான்.

அ—வெறியாவான் என்பதை நன்றாயறிந்தகொண்டுமே அதிகமாகக் குடிக்கக் கொடுப்பவனும் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

க—வெறியாவான் என்பதை அனுபவத்திலே அறிந்தும் சாராயம் கண்டு முதலிய மதுபானக் கடைக்காரனாகும்படி தபானம்வந்தபின்னாலேதான் சவானபாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான். ஏனெனில், அவன் வெறியினால் கட்டிக்கொள்ளுகின்ற பாவங்களுக்கு இவன் தண்ச்செய்கின்றான்.

க—ஒருவன் வெறியாகக் குடியாதும்படாகக் குடித்தவருகிறவனோடும் அவன் தன் குடிக்குப் பணச்செலவிலே தினலே அவன் குடிப்பதற்கு அன்னபானுகளில் தட்டுக்கேடு வருமானால் அவன் சவானபாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான். வெறியாக அதிகக் குடியாதுகிறுக்க குடித்தவருகிறவனோடும் தாண்டுகூடான அந்தக்குடியினாலே யிறுக்கவையிலாவது தனவானால் அதனலும் அவன் சவான பாவத்தைக் கட்டிக்கொள்ளுகிறான்.

பொதுவார்த்தமானம்

Weather. காலநிலை—சுளிமழையும் சுளிச்சாற்றும் இடையிடையே வீசியது. மப்பும்பாரமாயிருக்கின்றது.

Corpus Christi—தேவநர்கருணை திருநாள்—சென்ற ஞாயிற்றுக்கிழமை சாயந்தரம் ஆசனக்கோயிலிலே தேவநர்கருணை திருநாள் கொண்டாடப்பட்டது. யேசுநாதசுவாமி வீதிவல்லம்வர விருந்தால் பத்

THE
Jaffna Catholic Guardian
JUNE 10TH

TAX AND CRIME.

The *Times of Ceylon* makes some remarks on the cocoanut industry, the object of which is to show that "the products of the palm are almost entirely free from taxation either directly or indirectly, the revenue derived from the distilling of arrack and its sale to the people being the only impost which touches the owners of cocoanut property." Quoting, from the Returns furnished by the Principal Collector of Customs, the figures giving the value of the produce of the palm exported in 1892, our contemporary says that they indicate a "source of revenue which has been so far neglected by our rulers." The *Times* protests against any additional imposition on the European planting enterprise; but he would be glad, it seems from the tenor of his remarks, if he could find means to impose further taxation on the cocoanut industry for two reasons which he gives, but which, we think, make rather against than for his contention: viz. first because the industry in question is at present almost entirely free from taxation and secondly because "it is quite capable of taking a very considerable share in producing revenue without any undue pressure on its resources." Our contemporary is generous enough to exempt from taxation such produce of the palm as is locally used for domestic or other purposes. The only alternative therefore which suggests itself to him by which to get at the cocoanut industry at which he seems of late to have been casting wistful eyes, in view of its rapid growth and extension, is to impose a duty on the produce exported, although he is free to admit that export duties as a rule have of late been regarded as opposed to the well-being of the country.

So, our contemporary would tax the cocoanut industry, if he could. He seems to think that it is far from being sufficiently taxed; but his statement that it is at present almost entirely free from taxation is misleading to the extent of making the public believe that the revenue derived from it is, to say the least, inappreciable. The revenue however which is already obtained from the cocoanut is so considerable that further taxation should, in all fairness, be deprecated. What the cocoanut yields to the Colonial exchequer is far in excess of what the grain tax, so expensive in its collection, ever yielded. The amount realised by the sale of the Arrack and Toddy farms is about one-tenth of the total annual revenue of the Island; and there is no other industry, tea alone excepted, which contributes so much to the Government. We give below the sums realised by the sale of Licenses for distilling and selling arrack and toddy, for a few years.

Year	Rs.	Amount
1875	Rs.	2,188,300
1888	"	1,693,485
1889	"	1,827,420
1890	"	1,800,230

What revenue the Government now derives from the cocoanut is most easily and inexpensively recovered; but it will be readily admitted that this revenue represents the alarming proportion which the evil of drunkenness has assumed—an evil which thwarts the advance of civilization, impedes the diffusion of Christianity, swells the calendar of crime and is, in fine, a prolific source of misery and wickedness which no amount of education can successfully stem. It is beyond the power and

province of the Legislature to prevent all arrack and toddy drinking; but the area of their sale may be curtailed and circumscribed and a check may be imposed on their introduction into new localities. This ought to be done, even though it involve the loss of some revenue, which is certain to be more than counterbalanced by the improved moral and even material condition of the people generally.

His Grace, the Most Rev. Dr. Melizan

A correspondent, by letter dated Paris, May 15, gives us news of our former Bishop, which will be most welcome to all Jaffna Catholics. His Grace had been sent an advance copy of the Jubilee address presented by the Catholics of this Diocese and also read the description given in the *Guardian* of the celebrations enthusiastically carried out in Jaffna on the 18th April, His Grace's Jubilee day. He expressed his great pleasure and the lasting gratitude he felt towards the faithful Catholics of the Diocese of Jaffna and regretted the bitter separation that, in the fulfilment of God's holy will, had come between him and his beloved spiritual children, among whom he had lived and lovingly worked for such a long period. Again and again did he repeat words of thankfulness and benediction.

Our readers will be also glad to hear that His Grace's health is improving.

BIRD'S-EYE VIEWS.

The *Morning Star* has been trying to prove its own conclusions regarding the Indian F. A. and the Senior Local about which I spoke lately. Readers remember the old story of the sour grapes.

It is likely that the leading Colleges of Ceylon in Colombo would be sending up practically all their prepared students for the two Cambridge Locals, if these examinations were not superior to the entrance and F. A. It isn't.

I have just had a glance over the second number of the *Ceylon Review*. I like it. The Editorial notes are interesting, well written and nicely printed. The article of the month is on the late Archbishop Bonjean and should be read by everybody. The minor articles are also very readable indeed.

Of course, I went to hear Mr. Advocate Vanniaskam's lecture to the members of the Sacred Heart Confraternity. You won't catch me among those few foolish stay-at-home Jaffna youths who deceive themselves into thinking that they are missed at public Catholic gatherings. I was delighted with it.

Just after *Shamrock* had been remarking in the *Messenger* that the "under-the-Punka" man had gone totally under, up came that individual next day asserting that he was 'blowed' if he was not all there.

I cannot now bring to mind what the inflated entity contributed towards nineteenth century knowledge and am therefore hoping desperately to be communicated with by somebody who can. Why should not Colombo be the birthplace of a dirigible balloon? After that, the flying machine with punka wings!

A disappointed Jaffna youth who had his productions rejected, I guess, at the *Guardian* office went to complain elsewhere, I'm told, of *Somebody* and my friend, Timothy. *Somebody* and Timothy too, I presume, would prefer to be complained of in good English and therefore they expect this budding correspondent to get his production more carefully corrected next time.

In the *Independent*, the penny paper for Protestant people, which reached me on Tuesday last, there is a most malicious letter directed against the Jesuits. I should like to meet some one who could prove that the fellow who scribbled it is honest. There are so many rogues outside prison walls these times, and the police are not always able to deal with criminal lies couched in polite language.

The fellow had got annoyed because the able writer in the 'Ceylon Review' had dealt with the Boake-Bonjean controversy in such a fair and impartial spirit. Nor does the fellow seek to defend the Rev. Boake; because that empty vessel had been long ago crushed and flattened for all time by Dr. Bonjean.

But the fellow takes to his congenial occupation of throwing mud of which he has apparently a large quantity to dispose of. He quotes with smacking relish from a malicious product of a work that

every educated person knows to be a base forgery and which no decent Protestant in Europe attaches any importance to.

No doubt the forger did his part cleverly—burglars and pickpockets also do their part cleverly—and so it is not difficult for shallow-pated individuals like the correspondent to the *penny dreadful* to pick out some of the more telling untruths from this prepared pack of lies.

Especially is this the case when the disreputable copyist knows that he can have his production accepted by an Editor who is either ignorant or mean enough to publish it. Truly in reading a little between the lines of the *Independent*, one cannot help finding unmistakable traces of the cloven foot. I really think that worthless paper is being run by a pack of Freemasons.

Corpus Christi. The institution of the Eucharist on Thursday in Holy Week has been observed in the Church from the time of the Apostles. But as Christ's Passion becomes the all-absorbing subject of meditation during Holy Week, another day has been set apart by the Church for the Feast of the Blessed Sacrament, at the instance of B. Juliana, a holy nun of Leiges, who it is said, had a special vision encouraging her to use her influence with the ecclesiastical authorities among whom was the Archdeacon of Leiges, who afterwards became Pope under the title of Urban IV. After Juliana's death, Urban IV, in response to a petition from Leiges, and with a view to stem the heresy of Berengarius who denied transubstantiation, published a Bull in 1264 commanding the celebration of the Feast on the Thursday following the first Sunday after Pentecost. It appears that Urban dying shortly after, the Bull was not executed, though the feast was celebrated in Rome. Clement V in the Council of Vienne confirmed Urban's Bull. John XXII, the next Pope, promoted the celebration, and Martin V and Eugenius IV encouraged the devotion to Corpus Christi by grants and indulgences. The Council of Trent regards Corpus Christi as a triumph over heresy and anathematizes those who censure the feast or procession of the Blessed Sacrament.

The feast of Corpus Christi was celebrated this year in Jaffna with great solemnity and grandeur. The decorations for the month of May were retained in the Cathedral for the occasion. On Sunday last High Mass was sung at 6.30 A. M. by the Very Revd. Father Delpech who administered Holy Communion to a large number of the Faithful. In the evening Vespers commenced at 4.25, after which the grand procession was formed, consisting of the Cross-bearer, followed by the College Band, the pupils of the various Schools and Orphanages and the members of the different Sodalties and Confraternities. The Blessed Sacrament was borne in a monstrance by the Very Revd. Father Delpech under a canopy held by some of the leading Catholics, the clergy and laity following. The procession took the usual route which was decorated on either side with plantain cocoanut and other leaves. Eight pandals were erected, and not to institute comparisons which may be invidious, suffice it to say that they were all graceful, and testified to the good will and devotion of those who joined in erecting them. At each of these pandals, the procession halted and Benediction of the Blessed Sacrament was given to the kneeling multitude. The attendance was very large, the greatest order prevailed throughout, and the attitude of all who joined in the procession was devout and commendable. The procession, returned to the Cathedral at 6.30, when amidst the blaze of lights, solemn Benediction was again imparted. Those who put up pandals and decorated the streets for the reception of their Lord and Saviour deserve special mention for the zealous and satisfactory manner in which they acted their parts.—Cor.

CORRESPONDENCE

We do not hold ourselves answerable for correspondents' opinions.

THE COCOANUT PALM.

Sir—The *Catholic Messenger* of the 2nd Inst. speaks of tea as a hardy plant which has lasted for hundreds of years in China and Japan and which even in Ceylon has been known "to hold its own against weeds and jungle vegetation in the struggle for existence". But I have my doubts as to whether the cultivation of tea, is likely to be a more permanent industry than that of the cocoanut. The cocoanut palm is not a plant of spontaneous growth and is therefore not expected to last very long independently of the care of man; but wherever there are human habitations in the vicinity of which the cocoanut thrives, it is very far from likely to die out, as it is too useful and productive to be neglected.

There are several countries in which the palm grows; of which the area under cultivation in British India and Dependencies is estimated at 350,000 acres, in Central America 250,000; in Ceylon 550,000, Eastern Archipelago and Straits Colonies 350,000. Java and Sumatra 220,000

in Mauritius, Madagascar Seychelles, Reunion and African Coast 100,000, in the Pacific Islands including Fiji, New Caledonia etc 350,000, in Siam and Cochinchina 100,000, in South America 1,000,000, West Indies 100,000. It will be seen from the above figures that with the single exception of South America the cocoanut covers a much larger area in Ceylon than in any other part of the World. Considering its comparatively small extent, Ceylon may well be considered as the chief *habitat* of the palm, and the place where it is most extensively grown. There is therefore no reason to fear that so long as Ceylon continues to be peopled the cocoanut will die out. Enemies the cocoanut certainly has; but in spite of them its cultivation has been already considerably extended with every prospect of its being still further extended in the near future with every assurance of success. I am inclined to think that the cocoanut industry is of far more permanence in the Island than tea. The cocoanut, from the fact of its being mentioned in the Mahavamsa and other ancient chronicles, must be regarded as an indigenous plant whereas tea has no claim to be considered as such, being of very recent introduction.

Yours faithfully

4th June 1893

WESLEY'S THEORY OF EARTHQUAKES.

"The cause of earthquakes," said John Wesley, "is sin."

How he reasoned it out is not easy for the average sinner to see. The idea of such a tremendous physical convulsion as an earthquake resulting from the violation of moral law is nonsense in the eyes of modern science. The reverse is more often true. "The cause of a deal of sin," said Hannah More, "is bile." That we can see through. Bile poisons the brain, and the brain is the organ of the mind. It is certain that all the earthquakes that ever shook this wicked world never did half the damage that is done every year by sleepy stomachs and lazy livers. Generals have lost battles, statesmen have been beaten in diplomacy, workmen have been thrown out of jobs, clergymen have preached poor sermons, and husbands and wives have quarrelled for no reason under the sun but a "touch of liver complaint." The crust of society can never lie quiet with such a force as biliousness under it. This is not a runaway metaphor; it is hard, cold fact, and the man who doesn't know it has never tried to do business with another man when the second man's skin looked yellow, or asked a loan from a friend when that friend was labouring under a sharp indigestion.

Writing of a time six years ago a lady says her skin became first yellow and then of a saffron hue. Her breathing was difficult and short, and she felt much pain in the chest and sides. Her appetite failed, of course, for Nature never calls for food when she is not in condition to use it. Still a trifle of sustenance must be taken. The lady took it, digested a bit of it, and suffered great distress from the presence of the rest in the torpid stomach. We scarcely need say that her sleep was broken, and mind and body weary, weak, and out of tone. Now what sort of life is this to lead? What is anybody good for while in such a state as that? What wages would you give a servant who was always so? What would you wager on your own success in business if you had to pit yourself against other people's sharpness, while you had to fight with a poison-soaked head and a stomach that refused its breakfast? Not a crooked sixpence.

Our correspondent continues: "At last I took to my bed. The doctor said my liver was wrong; that I had the jaundice. As his medicine did no good, he advised me to go to the hospital. I objected to this, and he said, 'Try a change of air, then, and see what that will do for you.' So I went to my old home in Fairford, Gloucestershire. This did no good, and I consulted another physician, who attended me for some time, but failed to help me. My friends now thought I was in a decline."

"I didn't eat enough to feed a bird, and began to despair. Gradually growing more feeble and miserable, with no expectation of better days, I lingered on until July, 1890, when an acquaintance urged me to try Mother Seigel's Syrup. The confidence my friend seemed to have in this medicine made such an impression on me that I sent my niece four miles to get it. After taking the first bottle I felt better. A weight appeared to be lifted from my chest, I began to relish my food, and felt better in every way. I will conclude by saying that when I had used two bottles more I returned to Birmingham quite well, and have had no attack of the disease since. I am only sorry I did not know of the Syrup years before. (Signed SARAH HAWKES, of the Lion Inn, Longmore Street, Birmingham.)"

Here is certainly a lesson for the day. Probably there is not one person in a thousand who has not suffered from what is called a "bilious attack," and many are more or less bilious all the time. The symptoms are these: Furred tongue, headache, dullness, and sleepiness, yellow eyes and skin, spells of dizziness, hot hands and cold feet, bad taste in the mouth, loss of appetite, broken sleep, nervousness, loss of inclination to exertion or work, low spirits, irritable temper, the gulping of a nauseating wind or gas, distress after eating, and wandering pains and uneasiness all over the body.

These things signify liver complaint; and the cause is indigestion and dyspepsia. If long neglected there are plenty of worse consequences to follow. The success of Seigel's Syrup in curing this malady is due to the fact that it goes straight as an arrow to the very root and source of it, the paralysed digestion.

Whatever may be the true theory of earthquakes we may be sure of one thing anyway—namely, that bile in the blood, arising from an arrest of the digestive function, is the hotbed of more sorrow, pain, and death than all the powers at the interior of the earth ever scattered over its surface.

Printed and published for the proprietor by G. Andrew at St. Joseph's Catholic Press, Catholic Mission Premises, Jaffna.